

பாடசாலைகள் மூடியிருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்து கற்றல்

பெற்றோர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தகவல்கள்

உங்கள் பிள்ளை படிக்கும் பாடசாலையை மூட வேண்டிய தேவை ஏற்பட்டால், பாடசாலை தனது வழமையான வழிகள் மூலமாகக் குடும்பங்களுடன் தொடர்புகொள்ளும் (இது மின்னஞ்சல், SMS, வலைத்தளங்கள் மூலமாக இருக்கலாம்).

நீடித்த காலத்திற்குப் பாடசாலைகளை மூட வேண்டிய தேவை ஏற்பட்டால், வீட்டில் இருந்து செய்வதற்கான நடவடிக்கைகளைப் பாடசாலையானது உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து அளித்துவரும், மற்றும் உங்கள் பிள்ளையினது கற்றல் தொடர்பாக உங்களுடன் தொடர்புகொள்ளும்.

இந்த மாநிலத்திலுள்ள பல பாடசாலைகளில், ஆசிரியர்கள் ஏற்கனவே கற்றல் நடவடிக்கைகளை இணைய சாதனங்கள் மூலமாக அளித்து அவற்றை நிர்வாகித்துவருகின்றனர். சில பாடசாலைகள் உங்கள் பிள்ளையினது கற்றல் நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக அல்லது முற்றிலுமாக இணையவழிக்கு மாற்றக்கூடும். இணையம் மூலம் நேருக்கு நேராக (live) அளிக்கப்படும் சில பாடங்களும் இதில் உள்ளடங்கலாம். உங்களிடமோ, உங்களது பாடசாலையிடமோ 'டிஜிட்டல்' (digital) சாதன வசதி அல்லது இணைய வசதி இல்லையெனில், அவர்கள் 'டிஜிட்டல் சாரா' (non-digital) முறைகளைப் பாவிப்பார்கள். 'பயிற்சித் தாள்கள்' (work-sheets), பாடப் புத்தகங்கள் அல்லது டிஜிட்டல் பயிற்சித் தாள்களையும், காணொளிகளையும் கொண்ட 'USB செயலிகள் ஆகியவற்றை உங்கள் பிள்ளையிடம் கொடுத்து அனுப்புவது அல்லது தபால் மூலம் அனுப்புவது இதில் உள்ளடங்கலாம்.

மாணவர்களைக் குழுக்களாகவும் அல்லது 'ஒருவருக்கு ஒருவர்' என்ற தொலைபேசி முறையிலும் ஆசிரியர்கள் தொடர்புகொள்ளலாம்.

பின்வருவன உள்ளடங்க, வீட்டில் இருந்து படிப்பதில் உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவுவது என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள இந்தத் தகவல் ஏடு உதவும்:

- உங்களுடைய பொறுப்புகள் - உங்கள் பிள்ளை வீட்டிலிருந்து படிக்க உதவுவதற்காக நீங்கள் சில விடயங்களைச் செய்யவேண்டியிருக்கும் - நடைமுறையொழுங்கு (routine) ஒன்றை ஏற்படுத்தித் தருவது, படிப்பதற்கு அமைதியான இடம் ஒன்றைக் கொடுப்பது மற்றும் படிப்பில் அவர்களது முன்னேற்றத்தைப் பற்றிக் கேட்பது போன்ற விடயங்கள்.
- உங்கள் பிள்ளையின் பொறுப்புகள் - அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட நடைமுறையொழுங்கை உங்கள் பிள்ளையும் பின்பற்றவேண்டும், மற்றும் ஆசிரியர்களால் கொடுக்கப்பட்ட வேலைகளைத் தம்மால் இயன்றவரை சிறப்பாகச் செய்து முடிக்கவேண்டும்.
- ஒரு நாளுக்கான வேலையை எப்படித் திட்டமிடுவது - பகல் வேளையில் உங்களுடைய பிள்ளை என்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய சில அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் உங்களுடைய பாடசாலை உங்களுக்குக் கொடுக்கவேண்டும்.
- அவர்களுடைய பொதுநலனைப் பராமரித்தல் - பிள்ளைகளுக்கு இடைவேளைகள் இருப்பதையும், அவர்கள் தண்ணீர் அருந்துவதையும், மன அழுத்தம் மற்றும் படபடப்பு ஆகியவற்றிற்கு அவர்கள் ஆட்படாமல் இருப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
- தொடர்பாடல் - உங்கள் பிள்ளையினது படிப்பைப் பற்றி நீங்கள் அவர்களுடன் தவறாமல் பேச வேண்டும். உங்கள் பிள்ளையின் ஆசிரியர் மற்றும்/அல்லது பாடசாலை உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் பிள்ளையுடன் நீங்கள் தொடர்பாடல் கொள்வது எப்படி என்பதைப் பற்றி உங்களுக்குச் சொல்வர்.
- தொழில் நுட்பப் பாவிப்பு மற்றும் 'திரை நேரம்' (screen time) உங்கள் பிள்ளை தொழில் நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பாவிக்கவும், இணையத்தில் அவர் செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்தவும் நீங்கள் அவரை மேற்பார்வை செய்யவேண்டியது முக்கியம்.

தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை

உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், உங்கள் பாடசாலையின் அதிபரை அழையுங்கள். உங்களுடைய விசாரிப்பில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் 131 450-இல் 'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'யினை அழைத்து உங்கள் மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேளுங்கள். இச் சேவை உங்களுக்குக் கட்டணம் இல்லாமல் கிடைக்கும்.